

இலங்கையில் வெளி யாகும் ஆங்கிலக் கல்வி சம்பந்தமான ஒரே ஒரு வார சஞ் சிகை இதுவேயா கும். இலங்கை மக் களின் பிரதான தேவையைப் பூர்த்தி யாக்கும் நோக்கத் துடன் இது வெளி யிடப் படுகின்றது.

விலை ரூ. 2.25

## ஆங்கிலம்

திங்கட்கிழமை தோறும் வெளிவருகிறது

— 1982 ஜூவரி 4 ம் திகதி —

13 வது பத்திரிகை

## ABOUT ANIMALS

எபவுட் ஸ்னிமல்ஸ்

மிருகங்களைப் பற்றி

- Ravi: Maniam, the animals are there.  
மணியம் ந ஸ்னிமல்ஸ் ஆ தெவா...  
மணியம், அங்கே மிருகங்கள் இருக்கின்றன.
- Maniam: Come, let's go.  
கம் வெட்டஸ் கோ...  
வர்குங்கள் போவோம்.
- R. Look at this Giraffe! It has a very long neck.  
ஆக் கூட் தில் க்கழுபி! இட ஹஸ்ஸ் எ...  
வெரி லோங் தெக்.  
இந்த ஒட்டைச் சிலிங்கியைப் பாருங்கள்! இத நிமோன கழுத்து இருக்கிறது.
- M. It has yellow and black patches on its body.  
இட ஹஸ்ஸ் யெல்லோ கௌஷ்ட் ப்ரீலாக் ரிச்சிஸ் ஓன் இட்ஸ் செபாடி.  
அதன் கடம்பில் மஞ்சல் கறுப்பு நிற கூட விலான புள்ளிகள் உள்ளது.
- R. It lives in the forests of Africa. It can run very fast.  
இட் லிவிஸ் இன் த போரெஸ்டஸ் ஓன் அப்ரிக்கா. இட் க்ரீன் ரங் வெரி போஸ்ட். அப்பிரிக்காவில் உள்ள காடுகளில் இது உள்ள நிறது. இது மிகவும் வேகமாக நடும்.

- M. These kangaroos are found only in Australia. Look Maniam! That kangaroo is carrying its baby in its pouch.  
தீஸ் கங்காருஸ் ஆ பிளண்ட் ஓன்லி இன் ஆஸ் ரேவியா. ஆக் மணியம். தட் கங்காரு இஸ் கெறியிங் இட்ஸ் ஸீபெபி இன் இட்ஸ் போக்.  
இந்த கங்காருகள் அவுஸ்திரேலியாவில் மட்டும் காணப்படுகின்றன. பாரும் மணியம், அந்த கங்காரு தனது வயிற்றிலுள்ள பையில் தனது குழந்தையை வைத்திருக்கிறது.

- R. These koala bears too are found only in Australia.  
தீஸ் கோலா செபாயா...ஸ் ஆ பிளண்ட் ஓன்லி இன் ஆஸ்ரேவியா.  
இந்த கோலா கரடிகளும் அவுஸ்திரேலியாவில் மட்டும் தான் காணப்படுகின்றன.

- M. The lions are found in the forests of Africa. They are majestic animals.  
த லயன்ஸ் ஆ பிளண்ட் இன் த போரெஸ்டஸ் ஓவ் அப்ரிக்கா.  
தே ஆ... மெஜஸ்டிக் ஸ்னிமல்ஸ் சிங்கங்கள் ஆப்பிரிக்காவிலுள்ள காடு களில் தான் காணப்படுகின்றன. அவை இராஜ கம் பிரமான மிருகங்கள்:

(இம் பக்கம் பாரிக்க)

வெங்கடையில் பிரித்துமை ஆங்கிலம் கல்வி வேளியீடு

# GREETINGS ! (கங்ரீடிங்ஸ்) வாழ்த்துக்கள் !

The publisher and the editor of "VILAKKAMANA ANKILAM" wish its readers, sales agents and well wishers a prosperous New Year !

த பாப்ளிங்... சென்ட் த எட்டட்ட... ஓப் "விளக்கமான ஆங்கிலம்" விஷ இட்ஸ் றீட்ஸ், சேலஸ் ஏஜன்ட்ஸ் சென்ட் வெல் விஷஸ் எ ப்ரெராஸ்ப்ரஹவஸ் நில் இய...

"விளக்கமான ஆங்கிலம்" பிரசரிப்பாளரும் ஆசிரியரும் அதன் வாசகர்களுக்குர், விற்பனை உரிமையாளர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர் !

(ம் பக்கத் தொடர்ச்சி)

R. The Leopards are found in the jungles of India, Sri Lanka, and Africa.

த வெப்பேட்ஸ் ஆ பெண்ட் இன் த ஐங்கூகிளஸ் ஒவ் இண்டியா, மூர் வங்கா ஸென்ட் அவற்கா,

சிருத்தைப்புவிகள் இந்தியாவிலும், மூர் வங்கா விலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள காடுகளில் காணப்படுகின்றன.

M. Look at these Monkeys. These are also

found in jungles.

இக் ஸெட் தீஸ் மங்கீஸ் தீஸ் ஆ ஒல்லோப்பவண்ட் இன் ஐங்கூகிளஸ்.

இந்தக் குரங்குகளைப் பாருங்கள். இவைசனும் காடுகளில் தாண் வசிக்கின்றன.

R. It's too late Good bye M-niam.

இட்ஸ் ரூ லேட் குட்ட-பை மனியம். நேரமாகின்றது, வணக்கம்.

M. Good bye குட்ட-பை - வணக்கம்.

"விளக்கமான ஆங்கிலம்"  
ஆங்கிலக் கல்வி வாரவெளியீடு

## அங்கிலம்

பத்திராதிபர்:

பேராசிரியர் கசரித கம்லத் B.A.(Hons)Ph.D.(Lond)  
உதவி பத்திராதிபர்கள்:

ந. கந்தசாமி ஜயர்,  
(விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்)

பொன். பரமபாதம், B, Sc. (ag).

வெளியிடுவோர்:

"ஆங்கிலம் பிரசரிப்பாளர்கள்"  
த. பெ. இல. 23,  
கண்டி.

அச்சிடுவோர்:

கேக்ஸிட் அச்சகம்,  
245/3 A, டி.எஸ். சேண்டுயக்க வீதி,  
கண்டி.

தனிப்பிரதி விலை ரூ. 2.25

தபால் கட்டணம் 30 சதம  
சந்தா வி பரம (தபால் செலவு உட்பட)  
முன்று மாதங்களுக்கு — ரூ. 29.60  
ஆறு .. — ரூ. 59.20  
ஒரு வருடத்துக்கு — ரூ. 118.40

## விசேட குறியீடுகள்

ஆங்கில உச்சரிப்புகளைத் தமிழில் எழுதும்போது பின்வரும் குறியீடுகளை உபயோகிக்கிறோம்.

a — a book, a pencil முதலியவற்றில் வரும் a யின் தொனி.

at — at, and முதலியவற்றில் வரும் a யின் தொனி.

as, at, can முதலியவற்றில் வரும் a யின் தொனி

b, g, f, z போன்ற எழுத்தின் தொனிகளைக் குறிக்க

அத் தொனிகளுக்கு மிகவும் கிட்டிய தமிழ் எழுத்துகளுடன் இந்த எழுத்துகளையும் சேர்த்து எழுதப்படுகின்றது.

(மிகுதியை சென்ற இதழில் பார்க்கவும்.)

b பில்ட் = build

பூகா = go

த — சம்கிரதத்தில் உள்ள த வர்க்கத்தில் மூன்று கூது த வின் தொனி

த' = the, தென் = then

.. — ஒடைய தொனியும் வேறு எழுத்துக்களுடைய தொனிகளும் ஒலிக்காமல் சிறிது நேரத்தை எடுக்கிறபோது:

தெய... — there

வ...ப் — verb

ய...ன் — yes

# LET US LEARN NEW WORDS

லெட் அஸ் லே...ன் நிவ் வ...ட்ஸ்

புதிய சொற்களைப் படிப்போம்

<i>abort</i>	கெபோட்	- குறைமாத பிரசவம், சதி
	வேலை	வெளிப்பட்டது
<i>abortion</i>	கெபோஷன்	- குறைமாதப் பிரசவம்
<i>abortive</i>	கெபோடிவ்	- நாசவேலை பலிக்கவில்லை
<i>abound</i>	எபவுண்ட	- நிரம்பியிரு
<i>abounding</i>	எபவுண்டிங்	- நிரம்பி இருத்தல்
<i>about</i>	எபவுட்	- கிட்டத்தட்ட, எதோ ஒன் ருபற்றிய
<i>about turn</i>	எபவுட் ரே...ன்	பின்திருப்பு
<i>above board</i>	எபவு சேபாட்	களங்கமில்லாத
<i>abrade</i>	கெப்ரேட்	சிராய்த்துவிடு சுரண்டு,
<i>above</i>	எபவு	- மேலே, உயர்
<i>absolute</i>	கெப்ஸ்ஸொலியூட்	சுத்தமான, தனித்துவ (மான)
<i>abreast</i>	அப்ரெஸ்ட்	- காலத்துக்கேற்றவாறு
<i>abreast of the times</i>		- காலத்துக்கேற்ற படி அப்ரெஸ்ட் ஒவ் தடய்ம்ஸ்
<i>abridge</i>	கெப்ரிட்ட்	- அடக்கமாகச் செய்
<i>abroad</i>	கெப்ரேட்	- விசாலமான, பரந்து, கடல் கடந்த தேசத்தில்
<i>absolutely</i>	கெப்ஸ்ஸொலியூட்டி	சுயட்சையாக, நிச்சயாக முழுமையாக
<i>abruptly</i>	கெப்றப்ட்	- திடீரென, முன்னேச்சரி க்கை இல்லாமல்
<i>abscess</i>	கெப்ஸெஸ்	- சிற்பிழித்த, கட்டிபரு
<i>abscission</i>	கெப்ஸெஷன்	- வெட்டி நீக்குதல்
<i>abscond</i>	கெப்ஸ்கொண்ட	தலைமறைவாருதல்
<i>absconder</i>	கெப்ஸ்கொண்ட...	தலைமறைவாக இருப்பவர்
<i>absent</i>	கெப்ஸென்ட்	- இல்லாத, வராத
<i>absentee</i>	கெப்பெஸென்மை	- வராதவர்
<i>absence</i>	கெப்பெஸென்ஸ்	வராமல் இருத்தல், மனம் இல்லாமை,
<i>absent minded</i>	கெப்பெஸென்ட் மயின்டெட்	ஞாபக மற்றியள்ள
யோகிக்கப்படும் மொருள், கடுதாசி அராம் போன்றவை		

<i>abreast of the times</i>	அப்ரெஸ்ட் ஒவ் தடய்ம்ஸ் சமகாலத்தில், காலத்துக்கேற்றவாறு
<i>abridge</i>	கெப்ரிட்ட் - சுருக்கம், அடக்கமாகச் செய்
<i>abridgement</i>	கெப்ரிட்ட்மெண்ட் சுருக்கம், சங்கிரகம்
<i>abroad</i>	கெப்ரேட் - விசாலமான, பரந்து, கடல் கடந்த தேசத்தில்
<i>absolutely</i>	கெப்ஸ்ஸொலியூட்டி சுயட்சையாக, நிச்சயாக முழுமையாக
<i>abruptly</i>	கெப்றப்ட் - திடீரென, முன்னேச்சரி க்கை இல்லாமல்
<i>abscess</i>	கெப்ஸெஸ் - சிற்பிழித்த, கட்டிபரு
<i>abscission</i>	கெப்ஸெஷன் - வெட்டி நீக்குதல்
<i>abscond</i>	கெப்ஸ்கொண்ட தலைமறைவாருதல்
<i>absconder</i>	கெப்ஸ்கொண்ட... தலைமறைவாக இருப்பவர்
<i>absent</i>	கெப்ஸென்ட் - இல்லாத, வராத
<i>absentee</i>	கெப்பெஸென்மை - வராதவர்
<i>absence</i>	கெப்பெஸென்ஸ் வராமல் இருத்தல், மனம் இல்லாமை,
<i>absent minded</i>	கெப்பெஸென்ட் மயின்டெட் ஞாபக மற்றியள்ள

## English for G. C. E. O/L (10)

**க. பொ. த. சா/த. வகுப்புக்குரியது**

இந்தப்பாடவரிசை க. பொ. த. சா/த. வகுப்பு மாணவருக்கு உபயோகப்படும் விதமாக “An English course for Grade Ten” என்ற நூலைத் தமுவி எழுதப் படுகின்றது. மாணவருக்கு மட்டுமன்றி ஆசிரியருக்கும் கை நாலாக உதவுகின்றது.

மேற்கூறப்பட்ட புத்தகத்தில் 3வது பக்கத்தில் உள்ள ‘The Reward’ என்னும் கதையின் உச்சரிப்புகளையும் அவற்றின் பொருளையும் நன்கு கற்றிருப்பீர்கள். இப்போது கீழே தரப்படும் அப்பியாசங்களைச் செய்யுங்கள்.

### **Comprehension Exercise**

கொம்பிறிலூண்சன் எக்செரிஸ்  
கிரகித்தல் பயிற்சி அப்பியாசங்கள்

- (a) (b) or (c)
- கொம்பிறிட தப்பிலோயில் பொய் குசிங்.
- (e) (பி) ஒ... (சி)
- (e) (பி) அல்லது (சி) யிலிருந்து தெரிவு செய்து பூரணப்படுத்துக.

**1. Complete the following by choosing.**

There was a King in Tibet who.....

- (a) did not eat any fish at all.
- (b) has fish for every meal.
- (c) had salted fish for every meal.

**2 Once during a drought all the rivers and the lakes had.....**

- (a) no water. (b) a lot of water.
- (c) a little water.

**3. .... took some fish to the palace;**

- (a) The king's men.
- (b) The palace guard.
- (c) A villager.

**4. .... did not allow the villager to enter the palace.**

- (a) The guards.
- (b) The guard.
- (c) The king's men.

5. The villager asked for .....

- (a) no reward at all.
- (b) five hundred lashes.
- (c) a thousand lashes.

**ANSWERS:**

- (1) There was a king in Tibet who had fish for every meal.
- (2) Once during a drought all the rivers and lakes had no water.
- (3) A villager took some fish to the palace.
- (4) The guard did not allow the villager to enter the palace.
- (5) The villager asked for a thousand lashes.

### **GENERAL KNOWLEDGE**

ஜெனரல் நொலேஜ் — பொது அறிவு

#### **KIND OF FISH**

கய்ண்ட ஓவ் பிள் = மீன் வகைகள்

bointo	பெபாயின்டோ	- மாசி மீன்.
cuttle fish	கட்டி பிளி	= கணவாய்.
crab	கிழுப்	= நண்டு
sprat	ஸ்ப்ரூட்	- நெத்தலி.
herring	ஹெறிங்	- சிறு கடல் மீன்.
seer fish	சீய... பிளி	- தோரை.
tuna	டெநா	= மாசி மீன்.
prawn	ப்ரேரன்	= இருல்.
shark	ஷாக்	- சுரு. மகரம்
lobster	லொப்ஸ்ட...	- அலவன் இருல்.
sea dog	ஸீ டோடக்	- சாவாளை மீன்.
sword fish	ஸ்வோட் பிளி	- ஒருவகை சுரு.
pomfret	பொம்பற்ட	= வெள்வால் மீன்.
eel	எல்	= விலாங்கு.
flying fish	ப்ளையிங் பிளி	- ஓரல் மீன்.
mullet	மலட்	- கலமீன்.
cotton fish	கொட்டன் பிளி	ஒருவகை மிருதுவான மீன்

# ENGLISH FOR JUNIOR STUDENTS

**இங்கலிங்க போ ஜுனிய ஸ்ருடெண்ஸ் - கனிஷ்ட வகுப்புக்குரிய ஆங்கிலம்**

Correct use of has and have.

கெறக்ட் யூஸ் ஒவ் ஹ்டீஸ் ஸென்ட் ஹ்டீஸ்.  
has, have என்பதைகளின் சரியான உபயோகங்கள்.

*He, She, It*, இந்தச் சொற்களுடன் has என்னும் சொல் இனைந்து வரும்.

*They, I, you, We* இந்தச் சொற்களுடன் have என்னும் சொல் இனைந்து வரும்.

கீழே தரப்பட்டுள்ள உதாரணங்களில் இவை எவ்விதம் பாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

He has a book.

She has a book.

Soma has a book.

I have a book.

We have books.

Soma and I have two books.

We have no money.

They have many books.

He has no money.

Ponniah has two houses.

Sita has no money.

Sita has two houses.

Sita has ten rupees.

You have five rupees.

Sita has more money than you have.

சீதா ஹ்டீஸ் மோ மணி தான் யூ ஹ்டீஸ்.

சீதா நீர் வைத்திருப்பதிலும் பார்க்க கூடக்காக வைத்திருக்கிறோன்.

He has many History books, but he does not read a single one.

ஹி ஹாஸ் மெணி ஹலிஸ்தரிஸ்புக்ஸ். ஸ்டட் ஹி டெநாட் ஹீட் எஃ லீங்கல் வன்.

அவனிடம் நிறைய சரித்திரப் புஸ்தங்கள் உண்டு. ஆனால் ஒன்றையும் அவன் படிப்பதில்லை.

Single ஒஒ சிங்கல் வன் கு ஒன்றையாவது

Has the cost of living gone up?

ஹ்டீஸ் தா கோஸ்ட் ஒவ் லிவிங் ஹேகான் அப்? வாழ்க்கைச் செலவு மிகவும் உயர்ந்து விட்டதா?

Cost of living கோஸ்ட் ஒவ் லிவிங்.

வாழ்க்கைச் சிலவு.

go up ஹேகா அப் - உயர்ந்து விட்டது.

The price of bread has gone up.

தா பிரயிஸ் ஒவ் ப்ரெட் ஹ்டீஸ் ஹேகான் அப். பான் விலை ஏற்றிட்டது.

Has he come home?

Has she come home?

Have you come home?

Have they come home?

It has fallen : fallen - போலன் கு விழுந்தது.

Weerasingam has come home.

Janaki has not come to work.

# ROUND THE ISLAND

## றவுண்ட் த. அயிலண்ட் வித் எ. ருவரிஸ்ட்

*Tourist Guide:* Good afternoon Sir, I am Chandra Kumar, a tourist guide. Can I help you please?

குட் ஆஸ்ர ..நான் ஸ .. அயி டீம் சந்திரகுமார், ஏ ரூநிஸ்ட் கைகட். க்ளீன் அயி ஹெல்ப் யூ ப்ளீஸ் ?

துரை நான் சந்திரகுமார். உல்லாசப் பிரயாணி களுக்கு ஒரு வழிகாட்டி. நான் உங்களுக்கு என்ன உதவிசெய்ய வேண்டும் தயவாக சொல்லுங்கள்.

*Tourist:* Yes, please. I am John Smith.  
ய..ஸ் ப்ளீஸ் அயி ஆம் ஜோன் ஸ்மித்.  
ஆம். தயவு செய்து உதவுங்கள். எனது பெயர் ஜோன் ஸ்மித்.

*Chandra:* Mr. Smith, what can I do for you?

மிஸ்ட் ஸ்மித், வொ...ட் க்ளீன் அயி டீபோ யூ?  
மிஸ்ட் ஸ்மித். உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?

*Smith:* Can I hire a car, please?  
க்ளீன் அயி ஹய .. எ கா... ப்ளீஸ்?  
தயவு செய்து எனக்கு ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள முடியுமா?

*C:* Yes, you can sir.  
ய..ஸ் யு க்ளீன் ஸே...  
ஆம். துரை முடியும்.

*S:* What will be the car hire from here to Colombo?  
வொட்ட வில் சபி த கா தூய.. பிரெரும் தீய ரு கலம்பு?  
இங்கிருந்து கொழும்புக்கு கார் வாடகை எவ்வளவு ஆகும்?

*C:* Well, It will cost about one hundred rupees.  
Can you afford it?  
வென், இட் வில் கோஸ்ட் எபவுட் வன் ஹங்கெட் ரூபயீஸ். க்ளீன் யூ அப்போட் இட?

நல்லது. அதற்கு ஒரு நாறு சூபா வரையில் வரும். உங்களால் முடியுமா?

*S:* Of course, I can.

ஓவ் கோஸ், அயி க்ளீன்.  
உண்மையாகவே, என்னை முடியும்.

*C* I myself own a car. May I take you there?  
அயி மயிஸெல்ஸ் ஒன் எ கா... மே அயி டேக் யூ தெயா...?

எனக்குச் சொந்தமாக ஒரு கார் இருக்கிறது.  
நான் உம்மை அங்கே எகாண்டு செலவா?

*S:* Yes, thank you very much.  
ய..ஸ் தீங்க யூ வெரி மச்.  
ஆம். மிகவும் நன்றி.

(They both get into the car. Chandra starts the engine.)

(இருவரும் காரில் ஏறுகிறார்கள். சந்திரா இயந்திரத்தை இயக்குகிறார்)

*S:* How long will it take to go to Colombo.  
ஹவ் லோங் வில் இட் டேக் ரு கேகா ரு கலம்பு?  
கொழும்புக்குப் போக எவ்வளவு நேரம் செல்லும்?

*C:* Just a few minutes sir.  
ஜஸ்ட் எ பிழூ மினிட்ஸ், ஸே...  
ஒருசில நிமிடங்கள், துரை.

*S:* I thought Colombo is far.  
அயி தோட் கலம்பு இஸ் பொ...  
கொழும்பு மிகவும் தூரமென்று நினைத்தேன்.

*C:* What is your nationality, sir?  
வொ...ட் இஸ் யூ நாஷனலிட்ரி ஸே...?  
உங்களது தேசிய இனம் என்ன?

*S:* I am English.  
அயி டீப் இங்கிலிஸ்.  
நான் ஆங்கிலேயன்.

# WITH A TOURIST (1)

ஒரு உல்லாசப் பிரயாணியுடன் தீவைச் சுற்று

C: What are you?

வொ...ட் ஆ..ஆ?

நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?

S: I am a university teacher.

அயி டோம் எ யூனிவேஸிடி ரீசர்ச்:

நான் ஒரு சர்வகல்லாசாலை ஆசிரியர்.

C: Have you come for a holiday?

ஹாவ் யூ கம் போ எ ஹோலி டே?

விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருக்கிறீர்களா?

S: No, I came on a study tour.

நோ, அயி கேம் ஒன் எ ஸ்டடி ரூவ....

இல்லை, நான் ஒரு கல்வி சம்பந்தமான சுற்று வாயில் வந்திருக்கிறேன்.

C: What do you propose to study?

வொ...ட் டே யூ ட்ரேபோஸ் ரூ ஸ்டடி?

நீங்கள் என்ன படிக்க உத்தேசித்திருக்கிறீர்கள்?

S: Well, I want to know everything about Sri Lanka.

வெல், அயி வோண்ட் ரூ நோ எவ்றிதிங் எபவுட் மூலீ லங்கா.

நல்லது. நான் இலங்கையைப்பற்றி எல்லாவற் றையும் அறிய விரும்புகிறேன்.

C: What are the other countries you have visited?

வொ...ட் ஆ த அத கன்றில் யூ ஹாவ் விசிட்டெட்?

வேறு எந்தெந்தத் தேசங்களுக்குச் சென்றிருக்கிறீர்கள்?

S: I came through Indonesia and India.

அயி கேம் து ஹா இன்டோனேசியா ஸ்டா இன்டியா.

நான் இந்தோனேசியாவிற்கூடாகவும் இந்தியா வக்கூடாகவும் வந்திருக்கிறேன்.

C: How long did you stay in India?

ஹாவ் லோங் டிட் யூ ஸ்டோ இன் இன்டியா?

எவ்வளவு காலம் இந்தியாவில் தங்கியிருந்தீர்?

S: About three weeks;

எபவுட் திற் வீக்ஸ். — ஒந் 3 வாரகாலமாக.

C: Did you travel all over India?

டிட் யூ ட்ரவல் ஓஸ் ஓவ இன்டியா?

இந்தியாமுழுதும் சென்று வந்திருக்கிறீர்களா?

S: No. I couldn't go to the south.

நோ. அயி குட்நோட் ஹேகா ரூ த சவுத்.

இல்லை தெற்கே போக என்னுல் முடியவில்லை.

C: Do you like Indians?

டே யூ லயிக் இன்டியன்ஸ்.

நீர் இந்தியர்களை விரும்புகிறீர்களா?

S: Yes, I like their simple way of living.

ய..ஸ் அயி லயிக் தெய ஸிம்பல் வே ஓவ விவிங் ஆம். அவர்களின் சாதாரண வாழ்க்கையை விரும்புகிறேன்.

C: How is the life in Indonesia?

ஹாவ் இஸ் த லயில் இன் இன்டோனேசியா? இந்தோனேசியாவின் வாழ்க்கை எப்படி?

S: Indonesia is more industrialized than India.

இன்டோனேசியா இஸ் மோ இன்டஸ்றியலயில் ஸ்ட் த்டீன் இன்டியா

இந்தியாவிலும் பார்க்க இந்தோனேசியாவில் கைத்தொழில் வளர்ச்சி அதிகம்.

C: Do you like it?

டே யூ லயிக் இட்?

அதை நீங்கள் விரும்புகிறீர்களா?

S: I think Indonesian life is mechanical.

அயி திங் இன்டோனேசியன் லயில் இஸ் மெக்கனிக்கல்.

நான் நினைக்கிறேன். இந்தோனேசிய சீ வி யம் ஒரு இயந்திரமானது என்று.

C: How was your journey?

ஹாவ் வோஸ் யுன் து...னி?

உமது பிரயாணம் எப்படி?

S: I really enjoyed it. Thank you.

அயி நியலி என்ஜோய்ட். இட் தங் கு நான் உண்மையாகவே மகிழ்ச்சியடைந்தேன் உன்றி.

(தொடரும்)

## BASIC ENGLISH - 12

பேசிக் கூக்லிஸ்  
அடிப்படையிலிருந்து ஆங்கிலம்

### PAST CONTINUOUS TENSE — தொடர்ச்சியான இறந்த காலம்

The girl is writing now.

த. கேக...ல் இல் ரயிற்றின் நவ்.  
சிறுமி இப்பொழுது எழுதுகிறான்.

The girl was writing yesterday.

த. கேக...ல் வோ...ஸ் ரயிற்றின் யஸ்ரடே.  
அந்தச் சிறுமி நேற்று எழுதிக்கொண்டிருந்தாள்.

Yesterday யஸ்ரடே - நேற்று.

#### EX. I

Turn these sentences into Past Continuous Tense using yesterday.

'நேற்று' என்ற சொல்லைப்பாலிப்பதன் மூலம் பின்வரும் வகனங்களைத் தொடர்பான இறந்தகால வகனங்களில் தருக.

1. The teachers are teaching now.
2. The bird is singing now.
3. The cat is playing now.
4. The cows are sleeping now.
5. The tiger is killing now.

#### ANSWERS:

1. The teachers were teaching yesterday.
2. The bird was singing yesterday.
3. The cat was playing yesterday.
4. The cows were sleeping yesterday.
5. The tiger was killing yesterday.

#### EX. II. உதாரணம்

We learn English (Present tense)

We are learning English (Present continuous)

Do the following exercise as in the example;  
உதாரணத்தில் காட்டியவாறு பின் வரும் அப்பியாகங்களைச் செய்க.

1. My teacher teaches English.
2. They learn Tamil.
3. The farmers work.
4. My brother plays cricket.
5. She reads a book.

#### ANSWERS: விடைகள்:

1. My teacher is teaching English.
2. They are learning Tamil.
3. The farmers are working.
4. My brother is playing cricket.
5. She is reading a book.

#### EX. III இவ்வகனங்களை தமிழில் எழுதுக.

1. Nimal was reading a book.
2. The boy was working in the chena.
3. The carpenters were making furniture.
4. I was combing my hair.
5. My mother was sweeping the house.

ch na சேஞ் - சேஜைச் செய்கை

furniture பீபணிச்ச... தளவாடங்கள்

comb கொம்பி - சீப்பு

hair ஹைய - தலைமயிர்

my மை - எனது

## SIMPLE ENGLISH GRAMMAR 11

விம்பல் இங்கிலிஷ் கறம்...

இலகுவான ஆங்கில இலக்கணம்

Plurals - ப்ரநூறல்ஸ் - பன்மைகள்

சாதாரணமாக ஒரு ஒருமைப் பெயர்ச்சொல்லின் இருதியில் “S” என்பதை சேர்க்கப், பன்மையாக வரும்.

dog	-	dogs
house	-	houses
day	-	days
tree	-	trees

Y என்ற எழுத்தைக் கொண்டு முடியும் ஒரு ஒருமைப் பெயரில் அந்த Y க்கு முன்னால், ஒரு உயிரமுத்து வருமிடத்து ‘s’ சேர்க்க பன்மையாகும்.

O, ss, sh, ch, x

tomato	-	tomatoes
kiss	-	kisses
brush	-	brushes
watch	-	watches
box	-	boxes

f, fe என்ற எழுத்துக்களுடன் முடிவுறும் ஒரு மைப் பெயர்கள் 12 உண்டு. இவைகளில் f, fe, என்பவைகளை முறையே நிக்கி ves சேர்த்தால் பன்மையாகும்.

piano	-	pianos
dynamo	-	dynamos
photo	-	photos

wife	-	wives
life	-	lives
knife	-	knives
wolf	-	wolves
leaf	-	leaves
loaf	-	loaves
theif	-	thieves
sheaf	-	sheaves
half	-	halves

scarf, wharf, hoof என்னும் ஒருமைப் பெயர்ச்சொற்களுக்கு s அல்லது ves சேர்த்தால் பன்மையாகும்.

scarf	-	scarfs	அல்லது	scarves
wharf	-	wharfs	,,	wharves
hoof	-	hoofs	,,	hooves

f, fe, என்று முடிவுறும் மற்றும் ஒருமைப் பெயர் சொற்கள் சாதாரணமான முறையில் s சேர்க்கப்பன்மையாகும்.

baby	-	babies
lady	-	ladies
country	-	countries
fly	-	flies

cliff	-	cliffs
handkerchief	-	handkerchiefs
life	-	lifes

# TENSES IN ENGLISH LANGUAGE

பெண்செஸ் இன் இங்க்லிஷ் லாங்குஞ்  
ஆங்கிலத்தில் காலங்கள்

PRESENT TENSE — பற்றைஞ்சு பெண்ஸ் — நிகழ்காலம்

## 1 SIMPLE PRESENT

ஸிம்பஸ் பற்றைஞ்சு  
சாதாரண நிகழ்காலம்

He eats bread  
ஹி ஈட்ஸ் ப்ரெட்  
அவன் பான் சாப்பிட்கிறுன்

## 2 PRESENT IMPERFECT

பற்றைஞ்சு இம்ப...பெபக்ட்  
பூரணமற்ற நிகழ்காலம்

He is eating bread  
ஹி இஸ் ஈட்டிங் ப்ரெட்  
அவன் பான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறுன்

## 3 PRESENT PERFECT

பற்றைஞ்சு பெ...பெபக்ட்  
பூரணமான நிகழ்காலம்

He has eaten bread  
ஹி ஹெஸ் ஈட்டின் ப்ரெட்  
அவன் பான் சாப்பிட்டு இருக்கிறுன்

## 4 PRESENT PERFECT CONTINUOUS

பற்றைஞ்சு பெ...பெபக்ட் கொண்டினாலுவஸ்.  
பூரணமான தொடர்ச்சியான நிகழ்காலம்

He has been eating bread  
ஹி ஹெஸீஸ் ஸபீன் ஈட்டிங் ப்ரெட்  
அவன் பான் (சாப்பிட்டும்) சாப்பிட்  
டுக்கொண்டும் இருக்கிறுன்

## PAST TENSE

5 SIMPLE PAST TENSE  
ஸிம்பஸ் பாஸ்ட் பெண்ஸ்  
சாதாரண இறந்தகாலம்

He ate bread  
ஹி ஏட் ப்ரெட்  
அவன் பான் சாப்பிட்டான்

## 6 PAST IMPERFECT

பாஸ்ட் இம்ப...பெபக்ட்  
பூரணமற்ற இறந்தகாலம்

He was eating bread  
ஹி வோ...ஸ் ஈட்டிங் ப்ரெட்  
அவன் பான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்

## 7 PAST PERFECT

பாஸ்ட் பெ...பெபக்ட்  
பூரணமான இறந்த காலம்

He had eaten bread  
ஹி ஹாட் ஈட்டின் ப்ரெட்  
அவன் பான் சாப்பிட்டு இருந்தான்

## 8 PAST PERFECT CONTINUOUS

பாஸ்ட் பெ...பெபக்ட் கொண்டினாலுவஸ்  
பூரணமான தொடர்ச்சியான இறந்தகாலம்

He had been eating bread  
ஹி ஹெஸீஸ் ஸபீன் ஈட்டிங் ப்ரெட்  
அவன் பான் (சாப்பிட்டும்) சாப்பிட்  
டுக்கொண்டும் இருந்தான்

## FUTURE TENSE

### 9 SIMPLE FUTURE

ஸிம்பஸ் பியூச்ச...  
சாதாரண எதிர்காலம்

He will eat bread  
ஹி வில் ஈட் ப்ரெட்  
அவன் பான் சாப்பிடவான்

### 10 FUTURE IMPERFECT

பியூச்ச இம்பெ.பெபக்ட்  
பூரணமற்ற எதிர்காலம்

He will be eating bread  
ஹி வில் ஹெஸ் ஈட்டிங் ப்ரெட்  
அவன் பான் சாப்பிடுவான்

### 11 FUTURE PERFECT

பியூச்ச பெ..பெபக்ட்  
பூரணமான எதிர்காலம்

He will have eaten bread  
ஹி வில் ஹெஸீவ் ஈட்டின் ப்ரெட்  
அவன் பான் சாப்பிட்டு இருப்பான்

### 12 FUTURE PERFECT CONTINUOUS

பியூச்ச பெ..பெபக்ட் கொண்டினாலுவஸ்  
பூரணமான தொடர்ச்சியான எதிர்காலம்

He will have been eating bread  
ஹி வில் ஹெஸீவ் ஸபீன் ஈட்டிங் ப்ரெட்  
அவன் பான் (சாப்பிட்டும்) சாப்பிட்  
டுக்கொண்டும் இருப்பான்

## INVITATIONS (2)

இன்விடேஷன்ஸ் - அழைப்பிதழ்  
An Informal Note of Refusal  
சம்பிரதாயப்படி ஓல்லாத மறுப்பு

My dear Sita,

I am very sorry that a previous engagement will prevent me from joining you at your party on Saturday.

Accept my sincere thanks for your kind invitation.

Sincerely yours,  
Usha.

21, Sea view Avenue,  
10, December, 1981.

மயிழ்ய தோ,

அயிழீம் வெரி ஸொரி தட் எ. ப்ரிவி  
யஸ் எங்கேத் மென்ட் வில் ப்ரிவென்ட் மி பிசெஞ்சும்  
ஜோயினின்ஸ் டூ டெட் யூ. பா...டி ஒன் ஸரடே..

அக்செப்ட் மயிசியிய... தஆங்கஸ் போ  
யூ. கய்ஸ்ட் இன்விடேஷன்.

சிக்சிய...வி யூ.ஸ்  
உஷா

21, ஸீ. வியூ அவனியூ,  
10 டிசம்பர், 1981.

அன்புள்ள தோ,

சனிக்கிழமை நடைபெற இருக்கும் உமது  
கொண்டாட்டத்திற்கு வரமுடியாத படிக்கு ஏற்கனவே  
ஒரு நிச்சயதார்தத்துக்கு போக வேண்டியிருக்கிறது  
என்பதையிட்டு மிகவும் வருத்தப்படுகிறேன்.

உமது அழைப்பிற்கு எனது அன்பார்ந்த நன்றி  
உமது உண்ணமயான,  
உஷா.

21, ஸீ. வியூ அவனியூ,  
10 டிசம்பர் 1981

## வாக்கிய அமைப்புப் போட்டி (7)

பெறுபேறுகள். ரொக்கப் பரிசு: ரூபா. 45/-  
செல்வி. எஸ். ஜெயவாணி  
8-ம் வகுப்பு மே/பா அதிபர்,  
டிற்பேக் கல்லூரி,  
சாவகச்சேரி.

## COMPETITION FOR STUDENTS

மாணவர்களுக்குரிய போட்டி 8

இந்தப் போட்டி வரிசை பாடசாலை மாணவர்களுக்கானது. பின்வரும் 5 வாக்கியங்களில் உள்ள பிழைகளைத் திருத்தி ஒரு தபால் அட்டையில் எழுதி கூப்பணையும் நிரப்பி அதில் ஒட்டி கீழே காட்டப்படும் விலாசத்துக்கு அனுப்புக. ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் வரின் திருவளச் சிட்டு முறையிடப்பட பரிசு பார்க்கப்படும். முதலாவது பரிசு பெறும் ஒருவருக்கு ரூபா 15 ரொக்கப்பரிசு வழங்கப்படும். அந்த வசனங்கள் வருமாறு:

1. Sita as well as Seela did their work well.
2. It's a secret between you and I.
3. I am one of them that saw the incident.
4. They are fearing me very much.
5. Long ago the king had visited this country.

## சொல்லூடாட்டம் (10)

யடிவு திகதி 8 - 1 - 1982 பெறுபேறுகள் 18 - 1 - 1982  
அனுப்பவேண்டிய முகவரி,

## வாக்கிய அமைப்புப் போட்டி (7)

“ஆங்கிலம் பிரசரிப்பாளர்கள்”  
த. பெ. 23, கண்ணடி.

## சொல்லூடாட்டம் - 11

பெறுபேறுகள்:

1 வது இடம்:

ச. தயாந்தி,  
மே/பா த. சந்திரசேகரம் பிள்ளை J. P.  
ஆரையம்பதி - 3, காத்தான்குடி.

2 வது இடம்:

கர்மராஜா திருமாலினி,  
544/2 ஏகாம்பரம் வீதி, உப்புவெளி,  
திருகோணமலை.

3 வது இடம்:

செல்வி. கே. உதயகுமாரி, c/o K. கணகரத்தினம்,  
மார்க்கட் லென், உடுப்பிட்டி.

கூப்பன் (வாக்கிய அமைப்புப் போட்டி - 7)

டெயர்.....

வகுப்பு.....

பாடசாலை.....

முகவரி.....

வகுப்பு ஆசிரியர் கணக்கியாப்பம்

முன்று மாதங்களுக்கு இவ்வெளியீடு இலவசம் !

## WORD GAME (12)

## சொல்லூடாட்டம் (13)

கீழே தரப்பட்டுள்ள சொல்லில் உள்ள எழுத்துக்களை மட்டும் உபயோகித்து எவ்வளவு அர்த்தமுள்ள சொற்களை ஆக்கமுடியுமோ அவைகளை எழுதி அனுப்புங்கள். உதாரணமாகக் காட்டியுள்ள சொற்களை உபயோகிக்க வேண்டாம். ஒரு எழுத்து ஒரு சொல்லில் ஒரு முறை மட்டும் உபயோகிக்கப்பட வேண்டும். மிகக் கடுதலான சொற்களை ஆக்கி கீழே காணப்படும் கூப்பனையும் நிரப்பி ஒட்டி அனுப்பி முதலாம் இடத்தைப் பெறுகிறவருக்கு 3 மாதங்களுக்கும் இரண்டாம் இடத்தைப் பெறுகிறவருக்கு 2 மாதங்களுக்கும் 3-ம் இடத்தைப் பெறுகிறவருக்கு ஒரு மாதத்துக்கும் இவ்வெளியீடு இலவசமாக வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் காணப்பட்டால் அதிர்ஷ்டலாபச் சீட்டு மூலம் வெற்றிகாணப்படும். பதிவுத் தபால் அவசியம் இல்லை.

தரப்படும் சொல்

## JANITOR

உதாரணங்கள்: 1 TO, 2 NOT,

முடிவு திகதி: 8 - 1 - 1982

பெறுபேறுகள்: 18 - 12 - 1982

இந்த நிபந்தனைகளுக்கமைய விடைகளை எழுதி அனுப்பவேண்டும்.

முகவரி: சொல்லூடாட்டம் - 9

“ஆங்கிலம்” வெளியிட்டாளர்கள்.  
தபால்பொட்டி இல. 23.  
கண்டி.

கூப்பனை

## சொல்லூடாட்டம் (12)

பொய்யா... .

முகவரி... .

கையொப்பாம்... .

## ABBREVIATIONS

ஸ்டெப்பிரிவியேஷன்ஸ் — சுருக்கங்கள்

## குறிப்பிட்டுக்கொண்டு வருகிறேன்

ஸ்டெப்பிரிவியேஷன்ஸ் என்று சொல்லப்படும் சுருக்கங்கள் ஒரு சொற் தொடரை சில எழுத்துக்களால் குறிக்கும் முறை ஆகும் இந்த எழுத்துக்கள் ஒவ்வொரு சுருக்கங்களுக்கும் வலதுபடித்தில் ஒரு முழுத்தரிப்பு இடுதல் வழக்கத் தில் இருந்து வருகிறது.

- a. m. Anti-meridiem அனரி மிறிடயம் அதாவது முற்பகல்.
- p. m. Post-meridiem போஸ்ட் மிறிடயம் நடுப் பகலுக்கு முன்னே அதாவது பிற்பகல் பி. ப.
- V. P. P. Value payable Post - வாலியூ பேயெபல் போஸ்ட். தபால் மூலம் பெறுமதியைப் பெறுதல்.
- K.M.P.H.- Kilo Meter Per Hour - கிலோ மீற்றர்... ப... மூவா... இத்தனை கிலோ மீட்டர் வேகம்.
- G. A. Government Agent கவ...ன்மென்ட் ஏஜென்ட். அரசாங்க அதிபர்
- C. I. D. Criminal Investigation Department. கிறிமினல் இன்வெஸ்டிகேஷன் டிப்பாட்டெம் ண்ட் - குற்றப் புலனுய்வத் தினைக்கலம்.
- P. M Prime Minister பறைம் மினிஸ்ட்... பிரதம மந்திரி
- G. S. Grama Sevaka க் க்ராம சேவக கிராம சேவகர்.
- B. A. Bachelor of Arts - பைச்சில் ஒவ் ஆ...ட்ஸ் இளம் கலை மணி
- M. A Master of Arts - மாஸ்டர்... ஒவ் ஆட்ஸ் முது கலை மணி
- J. P. Justice of the peace - ஜஸ்டிஸ் ஒவ் த பீஸ் ராபாதான தீதவான்
- M.O.H. Medical Officer of H. a. h. [ மெடிக்கல் ஓ-பிரிச... ஒவ் ஹெல்த் - சுகாதார வைத்திய அதிகாரி.
- D.M.O. District Medical Officer டிஸ்ட்ரிக் மெடிக்கல் ஓபிரிச... - பிரதேச வைத்திய அதிகாரி.